

7. The sale will not be final until confirmed by the Collector or other officer empowered in that behalf, and a period of thirty days will be allowed between sale and confirmation to admit of parties aggrieved by any proceedings in connection with such sales presenting appeals. On confirmation of the sale, the lands will be registered in the name of the purchaser, and a certificate of sale signed and sealed by the Collector will be granted to him.

8. It is to be distinctly understood that the Government is not responsible for errors either in the description of the lands or in their estimated extent.

9. Purchasers will also understand that the assessment payable to Government on the land will be liable to alteration at any general revision of the land revenue settlement of the district.

Note: This clause should be struck out if the land proposed to be sold is held in other than Ryotwari tenure.

Taluk	Village	Name of defaulter	Description of land (whether nanja/punja or garden and buildings on it if any) belonging to defaulter	Re-survey No.	Estimated extent	Assessment	Amount payable by the purchaser on account of dues for the current fasli falling due after the date of sale
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
					H. A. Ca.		
Puducherry	37-Pudupalayam	Tmt. P. Vasanthi	Manai	Ward-G, Block-22, Town survey Nos. 39, 40, 41 Re-survey No. 134/9pt.	00 00 85 00 01 00 00 29 86	₹ 1.00 ₹ 1.00 ₹ 17.20	₹ 14,17,05,648

Station : Puducherry

TAHSILDAR.

Dated : 12-3-2015.

**புதுச்சேரி அரசு
முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம்**

ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் வட்டம் நான்கில் உள்ள ஒதியம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியிலுள்ள தென்னை மற்றும் மாமரங்களின் மகசூல் அனுபவ உரிமத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

மாமரங்கள் . . . 3 } குத்தகைக்காலம் ஒரு
தென்னை மரங்கள் . . . 121 } வருடம் (ஏலம் எடுத்த
நாள் முதல்).

விதிகுறைகள்

1. அரக்கினால் முத்திரையிடப்பட்ட உறையின்மேல் “தென்னை மற்றும் மாமரங்களின் மகசூலுக்கான ஒப்பந்தப்புள்ளி” எனக் குறிப்பிட்டு முதன்மைக் கல்வி அலுவலர், புதுச்சேரி என்ற முகவரி எழுதப்பட்டு வரும் 2-4-2015 அன்று பிற்பகல்

3.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிவைக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பிப் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் அன்றைய தினமே மாலை 4.00 மணிக்கு வந்திருக்கும் ஒப்பந்ததாரர்களின் முன்னிலையில் பிரிக்கப்படும். மேற்கண்ட நாள் அரசால் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டால் அடுத்துவரும் அலுவலக நாளில், அதே நேரப்படி ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு திறக்கப்படும். அப்படித்திறக்கப்படும் ஒப்பந்தப்புள்ளிகளில் அதிகத் தொகையாக கேட்கப்படும் ஒப்பந்தப்புள்ளிக்குமேல் ஏலம் விடப்படும்.

2. ஒப்பந்த/ஏல நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒப்பந்ததாரர்கள் ₹ 1,000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) முன்வைப்புத் தொகையாக ஒப்பந்தப்புள்ளி உறை சமர்ப்பிக்கும்போது கட்ட வேண்டும்.

3. வெற்றிபெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத் தொகை ஒப்பந்தம்/ஏலம் முடிந்தவுடன் திருப்பித்தரப்படும்.

4. மேலே குறிப்பிட்ட நேரத்திற்கும், தேதிக்கும் பின்னர் வரும் ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் நிராகரிக்கப்படும்.

5. யாதொரு காரணமுமின்றி எந்தவொரு ஒப்பந்தப்புள்ளியையும் அல்லது அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் பெற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு முழு உரிமை உண்டு.

6. ஒப்பந்த/ஏல நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் குத்தகை எடுத்த முழுத் தொகையையும் அதற்குண்டான நடைமுறையில் உள்ள விற்பனை வரியையும் சேர்த்து உடனடியாக செலுத்திட வேண்டும். தவறினால், தான் செலுத்திய முன்வைப்புத் தொகையை இழக்க நேரிடும்.

7. ஒப்பந்த/ஏல நிகழ்ச்சி முடிந்தபின் குத்தகை விடப்பட்ட மரங்களின் பாதுகாப்புப் பற்றி இந்த அலுவலகம் எந்தவிதமான பொறுப்பும் ஏற்காது.

8. ஒப்பந்த/ஏல நிகழ்ச்சி முடிந்தவுடன் மரங்களின் தரம் மற்றும் அதன் மதிப்புப்பற்றி இந்த அலுவலகம் எந்தவிதமான பொறுப்பும் ஏற்காது.

9. ஒப்பந்தப்புள்ளியைப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த பின்பும், ஒப்பந்த முறை முடிவு அறிவித்த பின்பும் அதனைத் திரும்பப் பெறுவது ஏற்க இயலாது.

10. இதுகுறித்து யாதொரு உடன்பாடின்றி ஏற்பட்டாலும் கீழே கையொப்பமிட்டுள்ளவரின் முடிவே இறுதியானது.

11. மேற்கண்ட 121 (நூற்று இருபத்தொன்று) தென்னை மரங்கள், 3 (மூன்று) மாமரங்கள் ஆகியவற்றின் மகசூல் பொருட்களான தேங்காய், மாங்காய் ஆகியவற்றை குத்தகைதாரர் அனுபவித்துக்கொள்ள உரிமை உண்டு. எக்காரணத்தைக்கொண்டும் பசுமையான தென்னை மட்டைகளையோ, மாங்களைகளையோ வெட்டக் கூடாது.

12. மேற்கூறிய தென்னை மரங்களிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் கள் (மது) இறக்கக் கூடாது.

13. அதிகபட்ச தொகை கேட்பவருக்கே குத்தகை விடப்படும். குத்தகை எடுக்காதவர்களின் முன்வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.

14. குத்தகைதாரர் மரங்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கருதி தாங்களே காவல் போட்டுக்கொள்ள வேண்டும்.

15. மேலே குறிப்பிட்ட மரங்களை அரபினரால் வெட்ட நேரிட்டால் அதுசமயம் குத்தகைதாரர் மறுப்பு ஏதும் கூறாமல் மரத்தை வெட்ட அனுமதிக்க வேண்டும்.

16. அவ்வாறு வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈட்டுத் தொகை ஏதும் வழங்கப்படமாட்டாது.

17. குத்தகையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தானாகவே ரத்து செய்ய நேர்ந்தால் அதனால் ஏற்படும் இழப்பிற்கு துறை பொறுப்பேற்காது.

18. குத்தகைக் காலம் முடிந்ததும் எல்லா மரங்களையும் நல்ல நிலையிலேயே திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

19. இதில் கலந்துகொள்ள விரும்புவவர்கள் குத்தகைக்கு விடப்படும் மரங்களை வேலை நாட்களில் பார்வையிடலாம்.

20. ஒப்பந்ததாரர் ஏலத்தில் எடுத்த முழுத் தொகையையும் அதற்குண்டான விற்பனை வரியையும் உடனடியாகச் செலுத்திட வேண்டும். மேலும், இத்துடன் ஒப்பந்தத் தொகையில் 10% முன்காப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இத்தொகை குத்தகைக் காலம் முடிந்த பிறகு மரங்கள் ஏதும் சேதப்படுத்தப்படாமல் இருப்பின் திருப்பித் தரப்படும்.

21. இது சம்பந்தமாக கீழே கையொப்பமிட்டுள்ளவரின் முடிவே இறுதியானது.

புதுச்சேரி, 2015 (மார்ச்) மார்ச்சு மீ 5வ.

முதன்மைக் கல்வி அலுவலர்.

GOVERNMENT OF PUDUCHERRY
OFFICE OF THE ADDITIONAL DIRECTOR OF
AGRICULTURE (T&V)

Puducherry, the 11th March 2015.

TENDER NOTICE

Tenders in sealed covers are invited for the sale of old newspapers in as-is-where-is condition as detailed below:

	Rate per kilogram
(1) Old Tamil newspapers ..	₹
(2) Old English newspapers ..	₹

2. The tenders superscribing on the envelope as "Tender for the purchase of old newspapers" should reach the office of the undersigned at 12.00 noon on or before 31-3-2015.

3. The tenders so received will be opened on the same day at 4.00 p.m. in the presence of those tenderers or their representatives who are present at the time.

4. The tenders received after the due date and time will be rejected.

5. If for any reasons, the opening day of tenders happens to be a holiday, the same will be opened on the next working day at 11.30 a.m.

6. The intending tenderers must deposit a sum of ₹ 300 (Rupees three hundred only) in cash as earnest money deposit before submitting their tenders in the Office of the Additional Director of Agriculture (T&V), Thattanchavady. The earnest money deposit of the unsuccessful tenderers will be refunded only after the finalisation of the tender.

7. The successful tenderer should pay the entire amount immediately alongwith 5% VAT and clear all the items sold within 24 hours at his own risk and cost failing which the earnest money deposit will be forfeited into the Puducherry Government account.

8. The successful tenderer should make his own arrangements to weigh the old newspapers.

9. The intending tenderers can inspect the old newspapers in the stores section of this office during the office hours on any working day.

10. The undersigned reserves the right to accept or reject any tender without assigning any reason thereof.

11. No claim on the quantity and quality of the newspapers will be admitted once the tender is finalised.

12. In case of any dispute, the decision of the Additional Director will be the final and binding.

13. Rates should be mentioned for each item separately.

G. RAVIPRAGASAM,
Additional Director of Agriculture (T&V).

**புதுச்சேரி அரசு
கணக்கு மற்றும் கருவூல இயக்ககம்
(கிளை அலுவலகம்)**

ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

புதுச்சேரி அரசு, கணக்கு மற்றும் கருவூல இயக்ககத்தின் காரைக்கால் கிளை அலுவலகத்திற்குச் சொந்தமான, பழைய கிழிந்த செலவுப் பட்டியல் மற்றும் ஆவணங்களை (தோராயமாக 2 டன்கள்) விற்பனை செய்வதற்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

2. முத்திரையிட உறையின் மீது “பழைய கிழிந்த செலவுப் பட்டியல் மற்றும் ஆவணங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி” என்று குறிப்பிட்டு அதை துணை இயக்குநர், கணக்கு மற்றும் கருவூல இயக்ககம், காரைக்கால் என்ற முகவரிக்கு 16-4-2015 அன்று நண்பகல் 12.00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். அன்றைய தினமே பிற்பகல் 3.00 மணிக்கு வந்திருக்கும் ஒப்பந்ததாரர்களின் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.

3. அதிகப்படியாக குறிப்பிடப்பட்ட விலையை, குறைந்தபட்ச விலையாக முடிவு செய்யப்பட்டு, வாய்மொழி ஏலம் ஆரம்பமாகும். ஒப்பந்த விற்பனையில் பங்குபெறும் ஒப்பந்ததாரர்கள் மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியுடன் முன்வைப்புத் தொகையாக ₹ 1,000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) செலுத்த வேண்டும். வெற்றி பெற இயலாத ஒப்பந்ததாரர்களின் முன் வைப்புத் தொகை ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன், அன்றைய தினமே திருப்பித் தரப்படும்.

4. ஒப்பந்த விற்பனையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்ததாரர், விற்பனையில் எடுக்கப்பட்ட இனங்களை எடைபோட்டு, அடியிற்கையொப்பமிட்டவரின் அனுமதியுடன் முழுத்தொகையையும் செலுத்திவிட்டு, 24 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்திவிட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அப்புறப்படுத்தத்

தவறினால் இடத்திற்கு வாடகையாக அரசு முடிவு செய்த கட்டணத் தொகை, இனங்களை அப்புறப்படுத்தும்வரை அவரிடம் இருந்து கட்டாயமாக பெறப்படும்.

5. ஏலம் எடுக்கப்பட்ட முழுத்தொகைக்கும் விற்பனை வரி/ மதிப்புக்கூட்டு வரி செலுத்த வேண்டும்.

6. விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள், இனங்களை 6-4-2015 முதல் 15-4-2015 வரை அலுவலக நேரத்தில் கீழே கையொப்பமிட்டுள்ளவரின் அனுமதியோடு பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

7. குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்குப் பின்னர் பெறப்படும் எந்த ஒப்பந்தப்புள்ளியும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8. ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன், விற்பனைப் பொருட்களின் தரத்தைப் பற்றியோ அல்லது அளவினைப்பற்றியோ இந்த அலுவலகம் எந்தவித பொறுப்பும் ஏற்காது.

9. ஏலம் விடப்படும் இனங்களின் அளவினைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ, ஏலத்தினை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, ஒப்புதல் அளிக்கவோ அல்லது நிறுத்தவோ எவ்வித காரணமும் கூறாமல் முடிவெடுக்கக் கீழே கையொப்பமிட்டவருக்கு முழு உரிமை உள்ளது. மேலும், இந்த ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படின், கீழே கையொப்பமிட்டவரின் முடிவே இறுதியானதாகும்.

காரைக்கால், 2015 (வரு) மார்ச் மீ 11 ௨.

K. செல்வராசு,
துணை இயக்குநர்.

GOVERNMENT OF PUDUCHERRY
DIRECTORATE OF ACCOUNTS AND TREASURIES
(BRANCH OFFICE)

Karaikal, the 11th March 2015.

TENDER-CUM-AUCTION NOTICE

1. Sealed tenders offering the rate per kilogram are invited for the sale of torn vouchers/records (2 tons approximately) belonging to this office.

2. The sealed tenders should be addressed to the Deputy Director, Directorate of Accounts and Treasuries, Karaikal duly superscribing on the envelope as “Tender for purchase of torn papers” and sent to reach the undersigned on or before 12.00 noon on 16-4-2015. The tenders will be opened at 3.00 p.m. on the same day in the presence of attending tenderers.

3. The highest rate quoted will be treated as minimum bid amount and then the public auction will be started.

4. The intending bidder should deposit an earnest money deposit of ₹ 1,000 (Rupees one thousand only) along with the sealed tender. The earnest money deposit of unsuccessful tenderers will be refunded on the same day soon after completion of auction.

5. The successful tenderer should pay the entire quoted/bid amount as soon as the offer accepted and the torn papers are weighed. The torn papers should be cleared within 24 hours from the time of weighing of torn papers and the payment is made therefor with the prior permission of the undersigned. If the tenderer fails to clear the torn papers within the stipulated time, the ground rent will be collected as per rules from the tenderer until the torn papers are cleared.

6. Sales tax/VAT will be charged extra as per the applicable rate at the time of auction for the bid amount.

7. The intending tenderers can inspect the torn papers during the office hours from 6-4-2015 to 15-4-2015 with prior permission of the undersigned.

8. The tender will not be accepted after the due date and time prescribed.

9. No claim about loss of the quantity of torn papers sold will be admitted after the auction over.

10. The undersigned reserves the right either to increase or decrease the quantity of torn papers to be sold and also reserves the right to accept or reject the rate quoted by the tenderers fully or partially without assigning any reasons therefor. In case of any dispute, the decision of the undersigned will be final.

K. SELVARASU,
Deputy Director.

**புதுச்சேரி அரசு
செய்தி மற்றும் விளம்பரத்துறை
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு**

புதுச்சேரி மாநிலச் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்குச் சொந்தமான பழைய செய்தித்தாள்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் பத்திரிக்கைகள் போன்றவைகளைச் செய்தி மற்றும் விளம்பரத்துறை, எண் 18, பெல்காம் வீதி, புதுச்சேரி, மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கம், எண் 1, மணக்குள விநாயகர் வீதி, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ளவற்றை வாங்குவதற்கு ஒரு கிலோவிற்குச் சம்மதித்த விலையைக் குறிப்பிட்டு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

2. கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனியே ஒரு கிலோவிற்கு இன்ன விலை என்று ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிடவேண்டும்.

ஒரு
கிலோவிற்கான
விலை

- | | |
|---|-------|
| (1) பழைய தமிழ் செய்தித்தாள்கள் | . . ₹ |
| (2) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் | . . ₹ |
| (3) பழைய இதர பத்திரிக்கைகள்
(தமிழ் மற்றும் ஆங்கிலம்) | . . ₹ |
| (4) வெட்டப்பட்ட தமிழ் மற்றும்
ஆங்கில செய்தித்தாள்கள் | . . ₹ |

3. அரக்கினால் மூடி முத்திரையிடப்பட்ட உறையின்மேல் “பழைய செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி” என்று குறிப்பிட்டு, அதனை இயக்குநர், செய்தி மற்றும் விளம்பரத்துறை, புதுச்சேரி என்ற முகவரிக்கு வரும் 28-4-2015 அன்று காலை 10.30 மணிக்கு முன்னதாக வந்து சேருமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பிப் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் அன்றைய தினமே காலை 10.45 மணிக்குத் திறக்கப்படும்.

4. குறிப்பிட்ட தேதிக்கு/நேரத்திற்குப்பின் வரும் எந்த ஓர் ஒப்பந்தப்புள்ளியும் முழுமையாக நிராகரிக்கப்படும்.

5. அரக்கினால் மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ஒப்படைக்கும் முன்பாக ஒப்பந்த விற்பனையில் கலந்துகொள்பவர்கள் ₹ 500 (ரூபாய் ஐநூறு மட்டும்) முன்வைப்புத் தொகையாக (பணமாக) இவ்வலுவலகத்தில் செலுத்தவேண்டும். ஒப்பந்தப்புள்ளிகள் பிரிக்கப்பட்டு வெற்றிபெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் வெற்றிபெறாத ஒப்பந்ததாரர்களின் முன்வைப்புத் தொகை திருப்பித்தரப்படும்.

6. ஒப்பந்ததாரர்கள் கீழ்கையொப்பமிட்டுள்ளவரின் சம்மத்தோடு மேற்கூறப்பட்ட பொருட்களை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் பார்வையிடலாம்.

7. யாதொரு காரணமும் கூறாமல் அனைத்து அல்லது ஏதேனும் ஓர் ஒப்பந்தப்புள்ளியை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு முழு உரிமை உண்டு. ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளுக்கு மாறாக நடந்தால் முன்வைப்புத் தொகையை இழக்கநேரிடும்.

8. ஒப்பந்த விற்பனை முடிந்தபின் 48 மணி நேரத்திற்குள் வெற்றிபெற்ற ஒப்பந்தப்புள்ளிதாரர் பழைய செய்தித்தாள்கள் மற்றும் பழைய பத்திரிக்கைகளை எடைபோட அரசு எடை இயந்திரம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட எடை இயந்திரம் மூலம் ஏற்பாடு செய்துகொண்டு மொத்தத் தொகையையும் மற்றும் அதற்குண்டான விற்பனை வரியையும் உடனே செலுத்திவிட்டு அவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும். அவ்வாறு செய்யத்தவறினால் செலுத்திய முன்வைப்புத் தொகையை இழக்க நேரிடும். பணம் செலுத்தியபின் அப்புறப்படுத்தப்பட்ட பழைய செய்தித்தாள்கள் மற்றும் பழைய

பத்திரிக்கைகளில் இழப்பு, குறைவு அல்லது சேதத்திற்கு இத்துறை எவ்விதப்பொறுப்பும் ஏற்காது. முழுமையாக ஒப்பந்த நடைமுறை முடிந்ததும் முன்வைப்புத் தொகை திருப்பித்தரப்படும்.

9. இது சம்பந்தமாக செய்தித்துறை இயக்குநரின் முடிவே இறுதியானது.

புதுச்சேரி, 2015 ஹிஸ் மார்ச் மீ 13௨.

N. உதயக்குமார்,
இயக்குநர்.

GOVERNMENT OF PUDUCHERRY
DIRECTORATE OF INFORMATION AND PUBLICITY

Puducherry, the 13th March 2015.

TENDER NOTICE

Sealed tenders offering the rate per kilogram are invited for the purchase of old newspapers and magazines (Tamil and English) etc., belonging to the Directorate of Information and Publicity, Puducherry available at the Office Complex at No. 18, Belcomb Street, Puducherry and Press Club at No. 1, Manakula Vinayagar Street, Puducherry.

2. The rate should be quoted for each item as follows:

	Rate per kilogram
(1) Old Tamil newspapers . . ₹	
(2) Old English newspapers . . ₹	
(3) Old Tamil and English . . ₹	
magazines	
(4) Old newspapers after cutting . . ₹	
(Tamil and English)	

3. The tenders in sealed covers superscribed with the words "Tender for the purchase of old newspapers and magazines" should be addressed to the Director of

Information and Publicity, Puducherry, so as to reach this office before 10.30 a.m. on 28-4-2015. The tenders will be opened on the same day at 10.45 a.m.

4. Tenders received after the due date and time will be rejected.

5. The intending tenderers should deposit an earnest money deposit of ₹ 500 (Rupees five hundred only) in cash before submission of the sealed tenders. The earnest money deposit of the unsuccessful tenderers will be refunded after the tenders are opened and successful tenderer has been selected.

6. The intending tenderers may inspect the said articles during office hours on any working day with the permission of the undersigned.

7. The undersigned reserves full right either to accept or reject any or all the tenders without assigning any reason. Contravention of the rules of tender notice will result in the forfeiture of the earnest money deposit.

8. The successful tenderer shall arrange for the Government weighing machine or authorised by the Government to weigh the old newspapers and magazines. Pay the cost thereof along with applicable sales tax and remove the old newspapers and magazines within 48 hours from the time of the tender sale is over during office hours. Any failure to this arrangements, the earnest money deposit paid will be forfeited. Also for the old newspapers and magazines which have been sold off after due receipt of payment, this department will not undertake any responsibility for any loss or shortage or damage. On completion of clearance of old articles, the earnest money will be refunded.

9. In case of any dispute, the decision of the Director of Information and Publicity, Puducherry will be final.

N. UDAYAKUMAR,
Director.

YANAM MUNICIPALITY

Yanam, the 12th March 2015.

Dangerous Establishments

NOTICE

The undermentioned person has requested for permission to set up of the following industry within the Yanam Municipal limits as detailed below :

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power requirement
(1)	(2)	(3)	(4)	(5)
1	Smt. Sajja Shakuntala, Proprietrix, Mettacur, Yanam.	M/s. Sai Ganesha Paper Products, Door No. 01-05-010, Mettacur, Yanam.	For the manufacture of paper plates and paper sheets.	30 H.P.